ERP SOFT SYSTEMS LIMITED (CIN:L67120TN1994PLC029563)

To,

Date:16.08.2024

BSE Limited P.J. Towers, Dalal Street, Mumbai-400001

Dear Sir/Madam,

Sub: Publication of un-audited financial results (standalone & consolidated) for quarter ended 30.06.2024

Unit: ERP Soft Systems Limited (Scrip Code: 530909)

With reference to the Regulation 47(1)(b) read with Schedule III of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed newspaper clippings published in Trinty Mirror (English) and Makkal Kural (Tamil) on Thursday, the 15th August, 2024 in respect of un-audited financial results (standalone & consolidated) for quarter ended 30.06.2024.

This is for the information and records of the Exchange, please.

Thanking you.

Yours sincerely, For ERP Soft Systems Limited

Parvathi

K. Parvathi Reddy Managing Director (DIN: 00827258)

Encl. as above



மக்கள்5@துரல்

சென்னை குடிநீர் வாரியத்தில் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

சென்னை, ஆக. 15-முன்னிட்டு சுதந்திர தினத்தை இன்று சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய் கோட்டு தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மேலாண்மை டாக்டர் டி.ஜி.வினய் இயக்குநர் சென்னை குடிநீர் வாரியத்தில் 25 ஆண்டு காலம் அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாகப் பணியாற்றிய பணியாளர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் செ.சரவணன், பொறியியல் இயக்குநர் மி.ஜெய்கர் ஜேசுதாஸ், பொது மேலாளர் இரா. இராஜகிருபாகரன், தலைமை**ப்** பொறியாளர்கள் ஆர்.சிவமுருகன், ூாடகண்ணன். வி.திகலவதி,



கண்காணிப்பப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள்



சுதந்திர

இந்திய

உள்ளார்

கினக்கை

தேசிய

காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் வளாகத்தில்

மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி

மோகன் ஏற்றி வைத்து மரியாதை

செலுத்தினாா். மாவட்ட காவல்

கண்காணிப்பாளா் சண்முகம் உடன்



உலகப் புகழ்பெற்ற காஞ்சி அத்திவரதா் பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஆதிசங்கரா நகா குடியிருப்போா நலச்சங்கம் சாாபாக 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்கத் தலைவா என்.பி.வெங்கடேசன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் ஊா் பொதுமக்களுக்கு அாிசி மூட்டை, மளிகை பொருட்கள், இனிப்புகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் சங்க செயலாளா் ஜி.ராஜி, பொருளாளா் ஜி.சேகா், துணைத்தலைவா்கள் வசந்த், சுப்புராமன், மணி உடையாா் துணை செயலாளாகள் வி.விக்னேஷ், கே. சுரேஷ், செயற்குழு உறுப்பினாகள் கே.ஆர். மூர்த்தி, ஆசிரியா முனுசாமி, கே.பாபு மற்றும் தொழிலதிபாகள் பிள்ளையார்பாளையம் துரை என்கிற யுவராஜ், அமாநாத் திருப்பருத்திகுன்றம் கே.ஆதிகேசவன், ஆனந்தன், பிள்ளையார்பாளையம் கமலநாதன், ஓரிக்கை முத்துக்குமார் மற்றும் ஆதிசங்கரா நகர் குடியிருப்போர் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உள்பட கிாளானோர் கலந்து கொண்டனர்.

கலிபோர்னியா சாப்ட்வேர் கம்பெனி லிமிடெட் ஓர்க்ப்ளோ, கீரீட்டா டவர், இண்டஸ்டிரியல் எஸ்டேட், பெருங்குடி, OMR, பேஸ் 1, சென்னை - 600096 CIN: L72300TN1992PLC022135 மின்னஞ்சல் : investor@calsoftgroup.com Ph: 9444 860 882								
30 ஜீன் 2024 - ல் முடிவடைந்த காலாண்டிற்கான (தணிக்கையாகாத) தணித்த மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் (ருபாய் லட்சத்தில்								
			- 07.	ணித்த		ஒருங்கிணைந்த		
வ. எ ண்.	விபரங்கள்	30.06.2024 முடிவடைந்த காலாண்டு	31.03.2024 முடிவடைந்த காலாண்டு	30.06.2023 முடிவடைந்த காலாண்டு	30.06.2024 முடிவடை <u>ந்த</u> காலாண்டு	31.03.2024 முடிவடை <u>ந்த</u> காலாண்டு	30.06.2023 முடிவடைந்த காலாண்டு	
		(தணிக்கையாகாத)	(தணிக்கையானது)	(தணிக்கையாகாத)	(தணிக்கையாகாத)	(தணிக்கையானது)	(தணிக்கையாகாத)	
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	107.63	100.59	98.49	107.63	100.59	98.49	
2	இந்த காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (வரிக்கு முந்தைய, விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரண வகைகள்)	23.42	20.95	20.84	23.42	20.95	20.84	
3	வரிக்கு முன் இந்த காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (விதிவிலக்கான மற்றும் / அல்லது							
	அசாதாரண வகைகளுக்கு பிறகு)	23.42	20.95	20.84	23.42	20.95	20.84	
4	வரிக்கு பின் இந்த காலத்திற்கானநிகர லாபம் / (நஷ்டம்) (விதிவிலக்கான மற்றும் / அல்லது							
	அசாதாரண வகைகளுக்கு பிறகு)	17.33	15.02	20.84	17.33	15.02	20.84	
5	இந்த காலத்திற்கான விரிவான மொத்த வருமானம் (இந்த காலத்திற்கான (வரிக்கு பின்) லாபம் / நஷ்டம் மற்றும் இதர விரிவான வருமானம்							
	(வரிக்கு பின்) உள்ளடக்கி உள்ளது)	17.33	15.02	20.84	17.33	15.02	20.84	
6	செலுத்திய சம பங்கு மூலதனம்	154.57	154.57	154.57	154.57	154.57	154.57	
7	பங்கு ஆதாயங்கள் (ஒவ்வொன்றும் ரூ.10)							

After ten days of the publication of this notice and within three months thereafter |, R.AKSHAYA, D/o. P.RAMESH, aged 25 years, permanently residing at Door No.872, Podhigai Illam, Sundarar Street, Deepam Nagar East, Vengikkal Post, Vellore Main Road, Thiruvannamalai, Tamil Nadu. 606604. intend having my enrollment as an Advocate investigation of the second se High Court Campus, Chennai - 104 Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. **R.AKSHAYA** ENROLMENT NOTICE After 10 days of the publication of this notice and within three months thereafter SIDDHARTHAN D, S/o Duraibabu. N, aged 24 years, permanently residing at 6/416 154th Street, Muthamizh Nagar, Kodungaiyur, Chennai-600 118intend having my enrollment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council Building, High Court campus Chennai- 600 104 Those who have any valid objection may notify the same to the bar council within 10 days. SIDDHARTHAN D ENROLMENT NOTICE After ten days of the publication of this notice and within three months thereafter | PONNARASU P.S. S/o. Panneer Selvam N, aged 22 years permanently residing at Old No :29, New No :59, Asur Melputhur, Kanchipuram, Tamilnadu -631605 Intend having my enrollment as an Advocate moved before the Ba Council of Tamilnadu.Bar Council Buildings High Court Campus Chennai - 104 Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. PONNARASU P S பொது அறிவிப்பு னது கட்சிகாரர் சென்னை வ பெரும்பாக்கம் லுார்து கார்டன் சர்வே எண்.72/10, மனை எண்.23

ENROLMENT NOTICE

மற்றும் 27 காலிமனையினை, அந் சொத்தின் உரிமையாளரான திருமதி கிரேசிதாமஸின் மகனான அலெக்சா அவர்களிடமிருந்து கிரையம் பெற உள்ளார மேற்படி சொத்தில் யாருக்கும் உரிமையோ ஆட்சேபனைகளோ, கிரைய ஒப்பந்தங்களோ, வில்லங்கங்களோ அடமானமோ அட்டாச்மெண்டே வேறு உரிமைகளோ இருந்தால் கீழ்காணும் முகவரிக்கு தகுந்த ஆவன ஆதாரங்களோடு இந்த பொது அறிவிப்ப கண்ட 10 தினங்களுக்குள் தகவல் தெர விக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. தவரும் பட்சத்தில் மேற்படி சொத்தினை ரையம் வாங்குவதற்க்கு எந்த தடையோ ஆட்சேபனையோ இல்லை என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுவிடும் என்று இந்த பொது

முன்னிட்டு

கொடியினை

அறிவிப்பின் மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. R. ARUN KUMAR, M.A., B.L ADVOCATI Old No. 10, New No. 21, Sunkurama Street II Floor, Parrys, Chennai 600 001 Cell: 9840414113

SPL I SCC BEFORE THE MOTOR ACCIDENT CLAIMS TRIBUNAL AT CHENNAI OP.No.1611 OF 2024 ...Petitioner Doss -Vs-

1.Peer Mohideen 2.United India Ins Co, Ltd., Respondents

R 1. Peer Mohideen No.49/5-26, Swarna Homes, 3rd floor, Bagavathi Amman Street, Puzhal, Chennai-66. Please take notice that the above OP.No.1611 of 2024 is posted for your appearance on 12.09.2024 at about 10.30 A.M. Please be present before the above said Court on that day, failing which the matter will be decided in your absence.

R. DHAYALAN

2. **Counsel for Petitioner**

இஆர்பி சாப்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்

o, டிராங்குல் நெஸ்ட், காமகோடி நகர், 3வது பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை - 600 100 | CIN: L67120TN1994PLC0295 30.06.2024 அன்றுடன் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த முடிவுகள் சுருக்கம்

				(ரூபாய் லட்சங்களில்)
ഖ. எண்.	விவரங்கள்	முடிந்த காலாண்டு 30.06.2024 தணிக்கை யாகாதது	முடிந்த ஆண்டு 31.03.2024 தணிக்கை யானது	முடிந்த காலாண்டு 30.08.2023 தணிக்கை யாகாதது
1.	செயல்பாடுகள் மூலம் வருவாய்	257.62	1170.37	352.07
2.	காலத்திற்கான நிகர லாபம் /(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்கள் முன்#)	3.16	24.25	12.96
3.	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்கள் பின்#)	3.16	24.25	12.96
4.	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்கள் பின்#)	2.34	17.39	9.59
5.	காலத்திற்கான மொத்த பரிபூரண வருமானம் /(நஷ்டம்) (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர பரிபூரண வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	2.34	17.39	9.59
6.	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம்	396.00	396.00	396.00
7	கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலாக)	-	1357.48	-
8.	ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் ரூ.10/-) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள் 1. அடிப்படை 2. பலமிழந்தது	0.06 0.06	0.44 0.44	0.24 0.24

re SER (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ள் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டுருக்கான தணிக்கை செய்யப்படத்தனியான நிதிநிலை முடிவுகளின் வருவாய் ரூ.4.40 லட்சும். வரிக்கு முத்தைய லாபம் ரூ.1.63 லட்சம் மற்றும் வரிக்கு பித்தைய லாபம் ரூ.1.21 லட்சும். காலாண்டு முடிவுகளின் முழு வடிவம் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதனம் மற்றும் கம்பெளியின் இணையதனம் (WWW.805001.0011)ல் கிடைக்கும். மற்றும் கம்பெளியின் இணையதனம் (WW.805001.0011)ல் கிடைக்கும். மற்றும் தணிக்கை செய்யப்பாகத் தனியான மற்றும் ஒருக்கிலனாத்த திதிநிலை முடிவுகள் கம்பெளியின் சட்ட தணிக்கையாள்களால் குறுகிய மறுபரிசீலனை செய்யப்பட்டு 14.08.2024 அன்று தடைபெற்ற இயக்குளாகள் குழு கூட்டத்தில் அங்கீகிக்கப்பட்டது.

இஆர்பி சாப்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்டிற்க

தேதி : 14.08.2024

INDOWIND ENERGY LIMITED

CIN: L40108TN1995PLC032311 REGD Office: "Kothari Buildings" 4th Floor, 114, M.G.Road, Nungambakkam, Chennai- 600 034. Tel: 044-28331310 Email: contact@indowind.com

EXTRACT OF STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30.06.2024

	Consolidated				
Particular		Quarter ended		Year ended	
	30.06.2024 (Un-Audited)	31.03.2024 (Audited)	30.06.2023 (Un-Audited)	31.03.2024 (Audited)	
Total income from operations (Gross)	547.39	617.82	767.02	4184.18	
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary Items)	144.47	3.30	248.57	661.02	
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and Extraordinary Items)	144.47	3.30	143.57	556.02	
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary Items)	168.93	63.12	175.26	726.89	
Total Comprehensive Income for the period (Comprising Profit/Loss for the period (after tax) and other comprehensive Income (after tax))	161.25	65.50	135.09	711.6	
Paid up Equity Share Capital of Rs. 10/- each	10733.48	10733.48	10733.48	10733.48	
Reserves (excluding Revaluation Reserve)		12982.95	-	12982.9	
Earnings Per Share (of `Rs.10/- each)					
(for continuing and discontinued operations)					
Basic (in Rs.):	0.16	0.06	0.16	0.6	
Diluted (in Rs.):	0.16	0.06	0.16	0.6	
Note: 1. Additional information on Standalone Financial Res	sults pursuant to I	Reg. 47(1)(b)	(Rs. In	Lakhs)	
		Stand			
Particulars		Quarter ended		Year ended	
	30.06.2024 (Un-Audited)	31.03.2024 (Audited)	30.06.2023 (Un-Audited)	31.3.2024 (Audited)	
Total income from Operations	288.55	408.84	491.53	3017.12	
Profit/ (Loss) Before Tax	121.54	1.67	68.25	367.4	
Profit/ (Loss) After Tax	146.00	61.50	99.94	538.3	
Total Comprehensive Income	154.46	69.79	91.29	554.0	
2. The above is an extract of the detailed format of quarterly Exchange under Regulation 33 of the SEBI (Listing and Othe the Standalone and Consolidated Financial Results were rev Board of directors of the Company at the Meeting held on 14 websites. (www.bseindia.com / www.nseindia.com) and Company at the Standalone and Company at the Meeting held on 14	r Disclosure Require Weed by the Auc viewed by the Auc Ith August, 2024a	arter ended on 3 uirements) Regu lit Committee an und the same are e www.indowinc	lations, 2015. Th d approved at the available on the	e full formats o e Meeting of th Stock Exchang	
Place : Chennai Date : 14th August, 2024		Sc	I./- N K Haribab Director & CFO		
	மேஷன்ஸ் குழுட U35999TN196	7PLC005566	கம்))LĽ	

அன்புள்ள உறுப்பினர்கள்,

- பங்குதாரர்களின் **56வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) 06 செப்டம்பர், 2024 வெள்ளிக்கிழமை கா** 10.30 மணிக்கு காணொளி (VC) / இதர ஒளி ஒலி தகவல் தொடர்பு சாதனங்கள் (OAVM) மூலம் ஆண்டு பொதுக்கூட்டம் கூட்டும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களைச் செய்ய நடைபெறும் என்ற அறிவிப்பு வமங்கப்பட்டுள்ளது.
- கார்ப்பொரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (MCA) பொது சுற்றறிக்கைகளின்படி கடைசியாச 25 செப்டம்பர், 2023 தேதியிட்டீக்ந்றறிக்கை எண். 09/2023 மற்றும் இது சம்பந்தமாக பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள் அனுமதித்தப்படி (VC) / OAVM மூலமாக ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்கள் ஒன்றுகூடி

ஒப்பம்/-K. **பார்வதி**

நிர்வாக இயக்குனர்

1. அடிப்படை	0.11	0.10	0.13	0.11	0.10	0.13
2. நீர்த்த	0.11	0.10	0.13	0.11	0.10	0.13
- 01	0. 0	0.0.0	0:0 .0		0.0	

த**றிப்பு: 1**.மேற்கண்ட முடிவடைந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள், இந்திய பத்திரங்கள் மற்றும் பத்திரமாற்று விதிமுறைகள் வாரியத்தின் (SEB) (பட்டிய கடமைகள் மற்றும் வெளிப்படுத்துதல் தேவைகள்) 2015-விதிமுறையின் விதி 33-ன் கீழ் பங்கு சத்தைகளின் தாக்கல் செய்யப்பட்டுள்ள விரிவான முடிவடைந்த காலாண்டிற்கான தனிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கமாகும். முழு விவரங்கள் பங்கு சந்தைகளின் இணையதளங்கள் <u>www.nseindia.com</u>, மற்றும் <u>க</u>ும்பது கைட்கும் கண்ட முடிவடை_{ு....} வளிப்படுத்துத வணையதளம் www.calsoftgroup.com/www.calsof.com - லம் உள்ளன கலிபோர்னியா சாப்ட்வேர் கம்பெனி லிமிடெட்-க்கா

ைப்பம்/ Dr. மகாலிங்கம் வாசுகேவன்

நிர்வாக இயக்குநர் & தலைமை செயல் அதிகார DIN No: 01608150

பியா்ட்ஸெல் லிமிடெ CIN :L65991TN1936PLC001428

பதிவு அலுவலகம் : 47, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600 006. Tel. No.044-28293296 / 28290901 Website : www.beardsell.co.in E-mail : ho@beardsell.co.in

30.06.2024-ல் முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைத்த நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் Rupees in lakhs except EPS information and unless otherwise stated

		முடிக	ங்கள்	ஆண்டு முடிவுகள்	
ഖ.	னிபாங்கள்	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
नळ्ण.		தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்யப்படாகது	தணிக்கை செய்யப்பட்டது
1	செயல்பாடுகளின் மூலம் மொத்த வருவாய்	5978	6936	5740	24856
2	வரி, தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	292	262	307	1238
3	தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர இலாபம் / (நஷ்டம்)	292	262	307	1238
4	தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் நிகர இலாபம் / (நஷ்டம்)	228	95	241	824
5	நடப்புக் காலத்திற்கான மொத்த விரிவான வருமாணம் {நடப்புக் காலத்திற்கு வரிக்குப் பின் இலாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் நிகர விரிவான வருமாணம்}	225	66	239	789
6	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம்	789	789	789	789
7	ரிசர்வுகள் (கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கைபடி மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக)	0	0	0	6307
8	ஒரு பங்கிற்கான வருவாய் (ரூ.2/- ஒரு பங்குக்கு) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு)				
	அ. அடிப்படை ஆ. டைல்யூட்டட்	0.58 0.58	0.24 0.24	0.62 0.62	2.10 2.10

குறிப்பு : 1

இடம்: சென்னை நாள்: 14.08.2024

30.06.2024-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனித்த நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

		6.0	ைண்டு முடிவுக	5 वं ग	ஆண்டு முடிவுகள்
ഖ.	லிபரங்கள்	ஜூன் 30, 2024	மார்ச் 31, 2024	ஜூன் 30, 2023	மார்ச் 31, 2024
नळंग.		தணிக்கை	தணிக்கை	தணிக்கை	தணிக்கை
		செய்யப்படாதது	செய்யப்பட்டது	செய்யப்படாதது	செய்யப்பட்டது
1	செயல்பாடுகளின் மூலம் மொத்த வருவாய்	5546	6541	5339	23578
2	தனிப்பட்ட வகைகள் மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர இலாபம்/(நஷ்டம்)	287	257	301	1208
3	தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் நிகர இலாபம் / (நஷ்டம்)	222	91	238	793
4	நடப்புக் காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் {நடப்புக் காலத்திற்கு வரிக்குப் பின் இலாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் நிகர விரிவான வருமானம்}	219	63	236	759

குறிப்பு: 2

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிதிநிலை முடிவுகள் செபி SEBI நிபந்தனைகள் 2015 (பட்டியலிடும் தேவைகள் மற்றும் அறிவித்தல் தேவைகள்) நிபந்தனை 33க்கு இணங்க பங்கு வர்த்தக நிறுவனத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் ஆகும். காலாண்டு நிதிநிலை முடிவுகளின் முழு வடிவம் பங்கு வர்த்தக் நிறுவனத்தின் இணையதளமான (www.nseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளம் (www.beardsell.co.in) ஆகியவற்றில் உள்ளது

		லயலட்டருக்கால
இடம் : சென்னை	அம்ரித்	அனுமோலு
தேதி : 14.08.2024	நிர்வாச	ட இயக்கு ணர்

V JUDGE Before the Motor Accident Claims Tribunal at Chennai M.C.O.P.No. 2250 of 2024 Javatam Amapalli (Minor)

2. A. Navananvitha (Minor) Represented by their Grand Father and Next Friend A. Umashankar Kupta

...Petitioners

Versus 1. A. Vinod Kumar 2.The New India Assurace Co ... Respondents To. A Vinod Kumar

No. 41, Ragava Nivas, Thirumal Nagar, 2nd Main, Poonamallee

Chennai - 600 056. ... 1st Respondent Please take notice that the above case has been posted to 19.09.2024 for yourappearance appear in person or through your pleader, failing which the matter will be decided in your

absence. M. PACHAIYAPPAN

Counsel for Petitioner

BEFORE THE HON'BLE STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION, AT CHENNAI F.A.NO. 190 OF 2024 AGAINST C.C. NO. 203 OF 2022 (On the file of the District **Consumer Disputes Redressal** Commission, Perambalur)

M/s.Volkswagen Group sales India Pvt. Ltd.,

. . . Appellant Vs. Mrs. Rama Rajamanickam

and Another ... Respondents

M/s. Abra Motors Pvt. Ltd. Rep. by its Managing Director, No. 808, GR Complex Anna Salai, Nandanam, Chennai - 600 035

With reference to aforementioned matter the Respondent No.2 is hereby informed to take notice. The above Case came up for hearing before the Hon'ble State Consumer Commission, Chennai on 06.08.2024 and the Hon'ble Court has been pleased to adjourned the said matter to 02.09.2024 before the Hon'ble State Consumer Commission Chennai for the appearance of the Respondent No. 2.

Please take note that you are hereby required to enter appearance either in person or through Advocate on 02.09.2024 at 10:30 a.m. failing which the matter will be heard and decided in your absence. This is for your Kind Information AR. RAMANATHAN

ADVOCATE 15.08.2024 Counsel for Appellant

நேரடியாக சந்திக்காமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

- ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதியாண்டு அறிக்கை உறுப்பினர்களுக்கு 14 ஆகஸ்ட், 2024 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் ஆய்வுக்காக உள்ளன, இந்த ஆவணங்களை சரிபார்க்க விரும்பும் உறுப்பினர்கள் vijayramachandran@amrep.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, Folio No / Client ID மற்றும் DP ID மற்றும் தாங்கள் ஆய்வு செய்ய விரும்பும் ஆவணங்கள், PAN Cardன் சுயசான்றளிக்கப்பட்ட நகலுடன் மின்னஞ்சல் மூலம் இணைத்துப் ஆம்மாக்கொள்ளலாம். பெற்றுக்கொள்ளலாம்.
- கம்பெனிகளின் சட்டம் 2013 பிரிவு 91க்கு இணங்க நிறுவனக்கின் உறுப்பினர்களின் பதிவு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் **30 ஆகஸ்ட், 2024 முதல் 05 செப்டம்பர், 2024 வரை** ஆண்டு பொதுக்கூட்டப் நடத்துவதற்காகவும் மற்றும் இறுதி ஈவுத்தொகையான ரூ. 7.50/- [75%] ஒரு சமபங்கின் மதிப்பான ரூ. 10/-செலுத்துவதற்காக மூடப்பட்டிருக்கும். இந்த ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டால் **06 செப்டம்பர் 2024** செலுத்துவதற்காக மூடப்பட்டிருக்கும். அன்றோ அல்லது அதற்குப் பிறகோ, 30 **ஆகஸ்ட், 2024 வெள்ளிக்கிழமை வரை** நிறுவனத்தின் உறுப்பினர் பதிவேட்டில் டெபாசிட்டரிகளால் வழங்கப்பட்ட பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் பங்குதாரர்களுக்கு மூலத்தில் வரி விலக்குக்கு உட்பட்டு செலுத்தப்படும்.

குகைத்தன் வாக்கள்க் சட்டம் 2013ன் பிரிவு 108ம் விதி 20 நிறுவனங்களின் (மேலாண்மை மற்றும் நிர்வாகம், திருத்தப்பட்ட விதி 2015க்கு இணங்க உறுப்பினர்களால் 56வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பி, குறிப்பிட்டுள்ள அனைத்து தீர்மானங்களுக்கும் உறுப்பினர்கள் தங்களின் வாக்குகளை மின்னணு மூலம் செலுத்துவதற்காக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதி (Remote e-voting) Central Depository Services Limited (CDSL) மூலம் கம்பெனி வழங்கியுள்ளது.

- இந்த தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை 03 **செப்டம்பர், 2024 (காலை 9 மணி**) இந்த சிதிரல்களு மின்னனு கேக்குப்பட்டி (மாலை 5 மணிக்கு) முடிவுறும். அதற்குப்பின்னால் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படமாட்டாது.
- நிதியாண்டு அறிக்கை நிறுவனத்தின் உறுப்பினர் பதிவேட்டில் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அல்லது **09 ஆகஸ்ட், 2024 (கட்-ஆப் தேதி)** வரை டெபாசிட்டரிகளால பயன்பெறும் உரிமையாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- இந்த பொது சந்திப்புக்கு முன்னதாக மின் வாக்குப்பதிவு மூலமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்ய இயலாத உறப்பினர்களின் வசதிக்காக பொது சந்திப்பு நடைபெறும் சமயக்தில் மின் வாக்குப் பதிவ செய்ய எற்பாட ______த்து பான்னது. ஏற்கனவே தங்கள் வாக்குகளை மின் வாக்குப் பதிவு மூலம் செலுத்திய உறுப்பினர்களுப் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கள் வாக்குகளை மின் வாக்குப் பதிவு மூலம் செலுத்திய உறுப்பினர்களுப் இந்தப் பொது சந்திப்பில் கலந்துகொள்ளலாம். ஆனால் மீண்டும் வாக்குப் பதிவு செய்ய அனுமதி இல்லை இந்த மின் வாக்குப் பதிவுகளை ஆய்வு நடத்துபவராக **திரு. R. முகுந்தன் பயிற்சி நிறுவன செயலாள** அவர்களை நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.
- உறுப்பினர்கள் 56ம் ஆண்டுக்கான இந்தப் பொது சந்திப்பை காணொளி (VC) / ஒலி ஒளி தகவல் தொடர்ட சாதனங்கள் (OVAM) மூலமாக கலந்துகொள்ள அல்லது நிகழ்வுகளை நேரலையில் காண CDSL வழங்கும் www.evotingindia.com எனும் இணையதளத்தில் தங்கள் மின் வாக்கு login விவரங்களைப் பதிவு செய்து நிறுவனத்தின் EVEN No. 240813014 என்று தேர்வு செய்து பங்கேற்கலாம். வீடியோ கான்ஃபரன்ஸ் அல்லது ஒல ஒளி தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக நடைபெறவிருக்கும் இந்தப் பொதுச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு, நிகழ்வு நடைபெறும் 06 **செப்டம்பர், 2024 காலை 10.30 மணிக்கு,** 30 நிமிடம் முன்னதாக உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம். நிகழ்வு துவங்கிய 30 நிமிடங்களுக்குப் பிறகு இதில் பங்கு பெறுவதற்கான வசதி நிறுத்தப்படும். ஆகையால் உறுப்பினர்கள், முன் வருபவர்களுக்குப் பிறகு முன்னுரிமை என்பதை கருத்தில் கொண்டு இந்தப் பொதுச் சந்திப்பு நிகழ்வில் பங்குபெற வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

10. இந்த ஆண்டு அறிக்கை தொடர்பான கேள்விகள் மற்றும் விவரங்கள் அறிவதற்கான வழிமுறைகள்:

காணொளி (VC) அல்லது இதர ஒளி ஒலி தகவல் தொடர்பு சாதனங்கள் (OAVM) / செயலிகள் மூலமாச ஆண்டுக்கான இந்தப் பொதுசந்திப்பு நடைபெறவிருப்பதால் 31 மார்ச், 2024 தேதி முடிய கணக்கு மற்றுப தணிக்கை தொடர்பான தகவல்கள், விவரங்கள் அறிய விரும்பும் உறுப்பினர்கள், vijayramachandran@amrep.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பெயர், 16 இலக்க முழு டிமேட் எண் / Folio No, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

- 11. மேலும் 56ம் ஆண்டு வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கருத்து கூறவோ அல்லது கேள்விகள் கேட்கவே விரும்பும் உறுப்பினர்கள் தங்களின் பெயர், DP ID & Client ID / Folio No, PAN, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை vijayramachandran@amrep.in அனுப்பி தங்களை பேச்சாளராக பதிவு செய்துகொள்ளலாம் மேற்படி பதிவு செய்துகொண்ட உறுப்பினர்கள் மட்டுமே வருடாந்திர செய்துள்ளாளாலாம். மேற்படி பதுவு எச்சதுல்லாண்ட உறுப்பன்கள் கட்டில் கட் பொதுக்கூட்டத்தில் கருத்து கூறவோ அல்லது கேள்விகள் கேட்கவோ முடியும், அவர்கள் தங்களின் கேமராவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் நேரத்தைப்பொறுத்து பேச்சாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முடிவு நிறுவனத்தின் உரிமைக்கு உட்பட்டதாகும்.
- 12. 56வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் VC/OVAM பங்கேற்பது தொடர்பான கேள்விகள் மற்றும் புகார்கள் இருப்பின் திரு. M. விஜய் இராமசந்திரன், Finance Head (தொடர்புக்கு +91 9373143764) அவர்களை மேற்குறிப்பிட்டுள்ள முகவரியில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இது தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், உறுப்பினர்கள் மின்வாக்களிப்பு கையேட்டை பங்குதாரர்களின் பதிவிறக்க பிரிவான www.evotingindia.comலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலுப் helpdesk.evoting@cdslindia.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எழுதலாம் அல்லது toll free no. 1800 22 55 33 எண்ணில் தொடர்புகொள்ளலாம். இயக்குநர்கள் குழு சார்பாக

அமால்கமேஷன்ஸ் ரெப்கோ லிமிடெட்டிற்காக M. தேவராஜன் முழுநேர இயக்குநா DIN: 03572960



Focus on

development

At the Summit, the

countries of the Global

South would continue

deliberations on

challenges, priorities,

and solutions for

the Global South,

particularly in the

developmental

domain. Similar to the

previous two Summits,

the 3rd VOGSS

is structured into

Leaders' Session and

Ministerial sessions.

The inaugural session

would be at Head of

State/ Government

level and will be hosted

by Prime Minister

Narendra Modi.

India is to host the Third Voice of Global South Summit on August 17, in virtual format, with the theme 'An Empowered Global South for a Sustainable Future'. The initiative of holding this summit began as an extension of Prime Minister Narendra Modi's vision of 'Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas aur Sabka Prayas', and is underpinned by India's philosophy of Vasudhaiva Kutumbakam.

It envisages bringing together countries of the Global South to share their perspectives and priorities on a common platform across a whole range of issues, a statement said. India had hosted the 1st Voice of Global South Summit (VOGSS) on January 12 &13, 2023, and the 2nd Voice of Global South Summit on November 17, 2023, both in virtual format.

Both the previous editions of

the Summit saw participation of over 100 countries from the Global South. The inputs and feedback received from the leaders of the developing countries in these two Summits was appropriately reflected in the agenda and discussions of the G-20 Summit under India's Presidency last year, including in the G-20 New Delhi Leaders' Declaration.

The 3rd VOGSS, with the overarching theme of 'An Empowered Global South for a Sustainable Future', will act as a platform to expand discussions held in the previous Summits on a range of complex challenges that continue to affect the world, such as conflicts, food and energy security crises, climate change - all of which disproportionately affect developing countries in a severe manner, the statement said.

In addition, there will be 10 Ministerial Sessions, with the following themes: i. Foreign Ministers' Session on "Charting a Unique Paradigm for Global South" ii. Health Ministers' Session on "One World-One Health" iii. Youth Ministers' Session on "Youth Engagement for a Better Future" iv. Commerce/Trade Ministers' Session on "Trade for Development- Perspectives from Global South" v. Information & Technology Ministers' Session on "DPIs for Development- A Global South Approach" vi. Finance Ministers' Session on "People-Centric Approach to Global Finance" vii. 2nd Foreign Ministers' Session on "Global South and Global Governance" viii. Energy Ministers' Session on "Sustainable Energy Solutions for a Sustainable Future" ix. Education Ministers' Session on "Prioritising Human Resource Development: A Global South Perspective" x. Environment Ministers' Session on "Pathways for Progress- A Global South Perspective on Mitigating Climate Change.

TRINITY MIRROR

Economic growth has reduced national poverty: Murmu

Youth power will be engine of growth: President

economies soon." "Farmers, our

Annadata, have ensured that

agricultural production continues

to beat expectations. With this,

they have contributed immensely

to making India self-reliant in

agriculture and feed our people,"

boost in recent years. Strategic

planning and effective institutions

have helped expand the network

of roads and highways, railways

The President emphasised

future technologies, stating,

"The Government has vigorously

promoted a range of sectors,

such as semiconductors and

Artificial Intelligence, while also

creating an ideal ecosystem for

startups which will propel their

growth. It has made India an

even more attractive investment

She also highlighted, "With

greater transparency, the banking

and financial sector has become

much more efficient. All of these

factors have set the stage for

the next generation of economic

reforms and economic growth

that will catapult India among

the developed nations." "This

rapid but equitable progress

has given India a higher stature

in global affairs. After the

successful completion of its

G-20 Presidency, India has

consolidated its role as the

voice of the Global South. India

intends to use its influential

position to expand the scope of

world peace and prosperity," the

destination."

as well as ports," she said.

"Infrastructure has received a

Murmu noted.

New Delhi, Aug 15: to become one of the top three India has emerged as one of the fastest-growing economies over the last three years, with an average annual growth rate of 8 per cent, which has drastically reduced the number of people living below the poverty line, President Droupadi Murmu said on Wednesday.

Addressing the nation on the eve of 78th Independence Day, the President said, "From 2021 to 2024, India has been among the fastest growing major economies, with an average growth rate of 8 percent the government's focus on annually.

This has not only put more money in the hands of people, it has also drastically reduced the number of people living below the poverty line." "As for those who continue to suffer from poverty, all efforts are being made not only to provide a helping hand to them, but also to bring them out of it. For example, the PM Garib Kalyan Anna Yojana, launched in the initial phase of Covid-19, continues to provide free ration to about 80 crore people, which also ensures that those who have recently come out of poverty are not forced back into it," the President highlighted.

Appreciating the tireless hard work of farmers and workers, farsightednessof planners and wealth-creators, and visionary leadership, the President said, "It is a matter of pride for all that India has become the fifth largest economy in the world, and we are also poised

US-India ties growing at rapid pace: Blinken

Aug 15: Congratulating the people of India on the occasion of their Independence Day, US Secretary of State Tony Blinken said the pace as we continue relationship between to work together to the two countries is advance our shared expanding at a rapid vision of a free, open, pace. stable, and prosperous "On this momentous Indo-Pacific. From day (India's Independence Day), we celebrate the rich and diverse

Israel

between

military

of

July

more

massively

people.

30.

Washington D.C., history of the Indian people and the bright future of US-Indian relations," Blinken said in a statement issued on Wednesday.

is expanding at a rapid

President added

Noting that the energy and enthusiasm of young minds will help the nation scale new heights, Murmu said, "The Amrit Kaal, the ongoing period of a quarter century leading to the centenary of our Independence, is going to be shaped by the youth of today. It is their energy and enthusiasm that will help the nation scale new heights." Cultivating the young minds and creating a new mindset that takes the best of the traditions and the contemporary knowledge is our priority, the President said, highlighting that the towards building Viksit National Education Policy,

launched since 2020, has already started showing results.

To harness youth talent, the Government has come up with initiatives to facilitate skilling, employment and other opportunities for them, She said adding, "The Prime Minister's package of five schemes for employment and skilling will benefit 4.1 crore youth over five years. Under a new initiative of the Government, one crore youth will be doing internship in leading companies over five years. All this will be a foundational contribution Bharat."

SRESTHA FINVEST LIMITED Regd. Office: Door No. 19 & 20, General Muthiah Mudali Street, Sowcarpet, Chennai – 600003

Email: srestha.info@gmail.com | Website: www.srestha.co.in | Tel: 044 – 4005 7044 CIN: L65993TN1985PLC012047 EXTRACT OF STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS

FOR THE QUARTER ENDED ON 30TH JUNE, 2024 (Rs. In Lakhs)

Particulars		Quarter Ended		Year Ended
	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
	(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Audited)
Total Income	3950.01	564.16	227.80	1282.4
Net Profit / (Loss) for the period before tax	3680.56	519.70	43.90	187.5
Net Profit / (Loss) for the period after tax	3100.62	506.35	43.90	173.8
Total Comprehensive Income for the period	657.44	1767.74	46.80	2404.0
Paid - up equity share capital (Face Value of the share Rs 2/- each)	11600.00	11600.00	6600.00	11600.0
Earnings per equity share (Face value of Rs.2/- each)				
Basic (Rupees)	0.535	0.087	0.013	0.03
Diluted (Rupees)	0.535	0.087	0.013	0.03

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (LODR) Reg., 2015. The full format of Quarterly Financial Results are available on the website of the company, www.bseindia.com and www.msei.ir

3.16

2.34

Sunil Bhandar Wholetime Directo DIN: 03120545

24.25

17.39

12.96

9.59

ERP SOFT SYSTEMS LIMITED 10A, Tranquil Nest, 3rd Main Road, Kamakoti Nagar, Pallikaranai, Chennai – 600100 | CIN:L67120TN1994PLC029563 EXTRACT OF THE UNAUDITED CONSOLIDATED RESULTS FOR THE QUARTER ENDED 30.06.2024 Rs. In Lak Corresponding Quarter Ended 30.06.2023 (Un-Audited) Ouarte Yea ended 30.06.2024 (Un-Audited) Particulars 31.03.2024 (Audited) Total Income from Operations 257.62 1170.37 352.07 Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/ or Extraordinary items#) 3.16 24.25 12.96

Place: Chenna

Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items#)

Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items#)

Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss)

Date: 14/08/2024

SI. No. 1. 2. "US-India cooperation

CHENNAI - 15-8-2024

climate and clean energy to defense and space technologies, US-Indian bilateral cooperation is more wide-ranging and stronger than ever before," he said. The US, India and several other world powers have been The discussions came talking about the need amid a growing tension to ensure a free, open and and thriving Indo-Pacific Lebanon since the killing in the backdrop of Hezbollah's senior China's rising military commander Fouad Shokor and seven assertiveness in the civilians in an Israeli raid resource-rich region. that targeted a building The Indo-Pacific is a in southern Beirut on biogeographic region, comprising the Indian Ocean and the western and central Pacific Ocean, including the South China Sea. China claims nearly all of the South China Sea, though Taiwan, the Philippines, Brunei, Malaysia and Vietnam claim parts of it.Blinken pointed out that from climate and clean energy to defence and space technologies, US-Indian

	for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	2.34	17.39	9.59	
6.	Equity Share Capital	396.00	396.00	396.00	
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	1357.48	-	
8.	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) 1. Basic 2. Diluted	0.06 0.06	0.44 0.44	0.24 0.24	
Note a) The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirement Regulations, 2015. The standalone unaudited quarterly results are - Turnover Rs 44.40 Lakins, Profit before tax is Rs 1.63 Lakins & profit after tax is Rs 1.21 Lakins. The full format of t Quarterly Results are available on the websites of the Stock Exchange and the Company's website (www.erpssoft.com) b) The above unaudited standalone & Consolidated Financial results after Limited Review Report by the statutory auditors of the company were approved by the Board of directors in the meeti held on 14.08 2024					
linia			For ERP So	oft Systems Limited Sd/-	



INDOWIND ENERGY LIMITED CIN: L40108TN1995PLC032311 REGD Office: "Kothari Buildings" 4th Floor, 114, M.G.Road, Nungambakkam,

Chennai- 600 034. Tel: 044-28331310 Email: contact@indowind.com

EXTRACT OF STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30.06.2024

	Consolidated						
Particular		Quarter ended		Year ended			
i artiodiai	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024			
	(Un-Audited)	(Audited)	(Un-Audited)	(Audited)			
Total income from operations (Gross)	547.39	617.82	767.02	4184.18			
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary Items)	144.47	3.30	248.57	661.02			
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and Extraordinary Items)	144.47	3.30	143.57	556.02			
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary Items)	168.93	63.12	175.26	726.89			
Total Comprehensive Income for the period (Comprising Profit/Loss for the period (after tax) and other comprehensive Income (after tax))	161.25	65.50	135.09	711.67			
Paid up Equity Share Capital of Rs. 10/- each	10733.48	10733.48	10733.48	10733.48			
Reserves (excluding Revaluation Reserve)		12982.95	-	12982.95			
Earnings Per Share (of `Rs.10/- each)							
(for continuing and discontinued operations)							
Basic (in Rs.):	0.16	0.06	0.16	0.68			
Diluted (in Rs.):	0.16	0.06	0.16	0.68			
Note: 1. Additional information on Standalone Financial Re	sults pursuant to	Reg. 47(1)(b)	(Rs. In I	_akhs)			
		Stand					
Particulars		Quarter ended		Year ended			
	30.06.2024 (Un-Audited)	31.03.2024 (Audited)	30.06.2023 (Un-Audited)	31.3.2024 (Audited)			
Total income from Operations	288.55	408.84	491.53	3017.12			
Profit/ (Loss) Before Tax	121.54	1.67	68.25	367.47			
Profit/ (Loss) After Tax	146.00	61.50	99.94	538.35			
Total Comprehensive Income	154.46	69.79	91,29	554.05			
2. The above is an extract of the detailed format of quarterly results for the quarter ended on 30thJune 2024filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full formats of the Standalone and Consolidated Financial Results were reviewed by the Audit Committee and approved at the Meeting of the Board of directors of the Company at the Meeting held on 14th August, 2024and the same are available on the Stock Exchange websites. (www.bseindia.com/ www.nseindia.com) and Company's Website www.indowind.com							
Place : Chennai Date : 14th August, 2024		For INDOW	IND ENERGY 1./- N K Haribab Director & CFO				

Egypt, UAE, Turkey mull Gaza peace initiatives

Cairo, Aug 15: Egyptian Foreign Minister Badr Abdelatty held phone talks with his counterparts in the United Arab Emirates (UAE), Saudi Arabia, and Turkiye to discuss joint efforts to contain regional tensions, including the Sudanese crisis and the war in the Gaza Strip, the Egyptian Foreign Ministry said in a statement on Wednesday.

Abdelatty's separate talks UAE with Foreign Minister Sheikh Abdullah bin Zayed Al Nahvan, Saudi Foreign Minister Faisal bin Farhan Al Saud, and Turkish Foreign Minister Hakan Fidan focused on "ways to coordinate and intensify efforts to contain the current regional tension and prevent the situation from getting out of control," according

the statement. The talks, held on Tuesday, also touched on the ongoing regional and international mediation efforts to reach a ceasefire in Sudan between the Sudanese army and the paramilitary Rapid Support Forces and another in Gaza between Israel and Hamas, as well as the developments in the Horn of Africa region, said the Egyptian to Foreign Ministry.





A merciless killer. One who intentionally kills a person, especially a celebrity, public or political figure.

Quote: Assassins: they got sass and live on sin." - Natalya Vorobyova.

Hassan Nasrallah vowed a definite and painful response. A day after Shokor's death, Hamas chief Ismail Haniyeh was assassinated in Tehran, with both Iran and Hamas accusing Israel of the murder and threatening retaliation. Israel, however, did not comment on Haniyeh's Since October 7 last year, the ongoing Israeli war on Gaza has killed nearly 40,000 Palestinians and wounded than 92,000 according others. to Gaza's health authorities,

following which Hezbollah's leader bilateral cooperation is more wide-ranging and stronger than ever before."I wish all those celebrating today, in India, in the United destroying States, and globally the infrastructure in the through the Indian Palestinian enclave that is diaspora, a joyous home to about 2 million Independence Day," he said.